

இந்த வாரம் அபேக்ஷா (apekṣayā) என்ற சொல்லைப்பற்றித் தெரிந்துகொள்வோம்.

இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது 'அபேக்ஷா' என்ற சொல்லை உபயோகிக்கிறோம்.

உதாரணமாக மோகன் மற்றும் அர்ஜுனன் என்ற இரு நண்பர்கள் உள்ளனர். மோகன் அர்ஜுனனைவிட சற்று உயரம் அதிகம். இதை சாதாரணமாக 'மோகன் அர்ஜுனனைவிட உயரம்' என்று கூறுவோமல்லவா? இதையே சமஸ்கிருதத்தில் अर्जुनस्य अपेक्षया मोहनः उन्नतः (arjunasya apekṣayā mohanaḥ unnataḥ) என்று கூறுகிறோம்.

கீழேயுள்ள வாக்கியங்களை உரத்துப்படிக்கவும்.

श्रीधरस्य अपेक्षया सुधीरः बुद्धिमान् ।  
śrīdharasya apekṣayā sudhīraḥ buddhimān |  
ஸ்ரீதரைக் காட்டிலும் சுதீர் புத்திசாலி.

रामायणस्य अपेक्षया महाभारतं बृहत् काव्यम् ।  
rāmāyaṇasya apekṣayā mahābhārataṁ bṛhat kāvyam |  
ராமாயணத்தைவிட மஹாபாரதக் காவியம் பெரியது.

मम विद्यालयस्य अपेक्षया भवतः विद्यालयः विशालः ।  
mama vidyālayasya apekṣayā bhavataḥ vidyālayaḥ viśālaḥ |  
என்னுடைய பள்ளியைவிட உங்களுடைய பள்ளி விசாலமானது.

आवरणे विद्यमानस्य पदस्य साहाय्येन वाक्यानि लिखतु । (āvaraṇe vidyamānasya padasya sāhāyyena vākyāni likhatu)  
அடைமொழியில் கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் உதவியுடன் வாக்கியங்களை அமைக்கவும்.

उदा -

(उत्तरप्रदेशः) उत्तरप्रदेशस्य अपेक्षया उत्तराञ्चलं लघुप्रदेशः अस्ति ।  
uttarapradeśaḥ uttarapradeśasya apekṣayā uttarāñcalaṁ laghupradeśaḥ asti |  
(உத்தரபிரதேசம்) உத்தரபிரதேசத்தைவிட உத்தராஞ்சல் சிறியபிரதேசமாக உள்ளது.

१. (लेखनी)\_\_\_\_\_ मापिका दीर्घा अस्ति। (lekhanī)\_\_\_\_\_ māpikā dīrghā asti |

(எழுதுகோல்)\_\_\_\_\_ அளவுகோல் நீளமாக உள்ளது.

2. (फलानि)\_\_\_\_\_ महं मधुरं अधिकं रोचते। (phalāni)\_\_\_\_\_ mahyaṁ madhuraṁ  
adhikaṁ rocate |

(பழங்கள்)\_\_\_\_\_ எனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும்.

3. (मानवः)\_\_\_\_\_ कच्छपः अधिकं कालं जीवति।

(mānavaḥ)\_\_\_\_\_ kacchpaḥ adhikaṁ kālaṁ jīvati |

(மனிதன்)\_\_\_\_\_ ஆமை அதிகம் காலம் வாழ்கிறது.

4. (सा) \_\_\_\_\_ मम माता ज्येष्ठा अस्ति।

(sā)\_\_\_\_\_ mama mātā jyeṣṭhā asti |

(அவள்)\_\_\_\_\_ என்னுடைய அம்மா வயதில் பெரியவர்.

5. (नलिनी) \_\_\_\_\_ गीता मन्दं लिखति।

(nalini) \_\_\_\_\_ gītā mandam likhati |

(நளினி) \_\_\_\_\_ கீதா மெதுவாக எழுதுகிறாள்.

6. (लेखनम्)\_\_\_\_\_ भाषणं सुलभम्।

(lekhanam) \_\_\_\_\_ bhāṣaṇam sulabham |

(எழுதுவது) \_\_\_\_\_ பேசுவது சுலபம்.

7. (आम्रवृक्षः) \_\_\_\_\_ नारिकेलवृक्षः उन्नतः भवति।

(āmravṛkṣaḥ) \_\_\_\_\_ nārikelavṛkṣaḥ unnataḥ bhavati |

(மாமரம்)\_\_\_\_\_ தென்னைமரம் உயரமாக இருக்கிறது.

8. (मधुसूदनः)\_\_\_\_\_ समीरः चतुरः।

(madhusūdanaḥ) \_\_\_\_\_ samīraḥ caturaḥ |

(மதுசூதன்)\_\_\_\_\_ சமீர் கெட்டிக்காரன்.

9. (बेङ्गलूरुनगरं) \_\_\_\_\_ मैसूरुनगरं सुन्दरम्।

(beṅgalūrunagaraṁ) \_\_\_\_\_ maisūrunagaraṁ sundaram |

(பெங்களூர்நகரம்)\_\_\_\_\_ மைசூர்நகரம் அழகானது.

10. (उमा) \_\_\_\_\_ अपर्णा कृशा।

(umā) \_\_\_\_\_ aparṇā kṛśā |

(உமா) \_\_\_\_\_ அபர்ணா ஒல்லியாக இருக்கிறாள்.

